

ஏ
கடவுள் துணை.

செந்தமிழ்.

தொகுதி-ஈக]

பவாஞி புரட்டாசிமீ

[பகுதி-கக.

Vol. XXXI. September-October 1934.

No. 11.

தருக்கசங்கிரகசோதனம்.

“சத்தம்மெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவி ஓள்ளிட்டாங்—கத்தகத்
தந்தவில் வைந்து மறிவான் தலையாய
சிந்திப்பிற் சிட்டன் சிறந்து”

என்று ஒரு தலையாயசிந்திப்பிற் சிட்டனுவான் அறியத்தக்க சிறந்த
சாத்திர வரிசையில் நடுநாயகங்களைத் தெண்ணப்பெற்றிருப்பது
தருக்கநாலே.

அந்நால் வடமொழியிற் சிறிதாயும், பெரிதாயும், எளிதாயும், அவிதாயும் பலதிறப்படச்செய்யப்பட்டுப் பயிலப்பெற்று வருகிறது. அம் முறையில் பாலர்கள் பயிலுதற்கு ஏற்றவாறு செய்யப்பெற்றது தருக்கசங்கிரகம்.

அதனை நங் தமிழ்மாணவர்களும் கற்று நுண்ணறிவுடையாதற் பொருட்டு இருமொழிப்புலமையு மொருங்குடையான சிவஞான முனிவர் கெவ்ஸிய தமிழ்நடையால் மொழிபெயர்த் தளித்தனர்; அதனைத் திருந்திய செந்தமிழ்ச்செல்வரான ஆறுமுகநாவலர் பாரிசோதித் தச்சிட்டு வெளியிட்டனர். அதன்படியே பன்முறையச்சிடப் பெற்றவருகிறது.



அப்புத்தகம் மதுரைத்தமிழ்ச்சங்கத்துத் தனித்தமிழ்ப்பரீஸை களுக்குப் பாடமாகவைக்கப்பெற்றிருக்கிறது. அதில் ஏடையூதி வைத் தோராலும் பிறவாற்றாலும் இடையிடையே நேர்ந்த சிற்சில தவறுகள் காணப்படுகின்றன. அவற்றுல் படிப்பவர்கள் இடப்படுகின்றனரென்றும், அவற்றிற்கு ஒரு திருத்தவுரை வரைந்து செந்தமிழில் வெளியிட்டால் பலர்க்கும் உபகாரமாயிருக்குமென்றும் சில பண்டிதர்கள் எனக்குத் தெளிவித்தார்கள். அவர்கள் விருப்பத்துக்கிணைந்தே இத்திருத்தத்தை வெளியிடுகிறேன்.

இதனால் மொழிபெயர்ப்பாளரிடத்திலேலும் பதிப்பாளர்களிடத்திலேலும் யாரும் ஒரு சிறிதும் குறைகருதலாகாதனப்பதையும், அவர்கள் செய்துள்ள பேருத்தங்க்கு நாமெல்லோரும் நன்றியறிதலுடையாக வேயிருக்கவேண்டுமென்பதையும் நாம் மறக்கலாதாலும்.

திருத்தங்கள் வருமாறு:

(1) முதற்பத்தியில் (பதார்த்தவிளக்கத்தில்) “சமவாயம் - ஒற்றமை, சம்பந்தம்” என்ற பதிக்கப்பட்டிருக்கிறது. அது, ‘சமவாயம் - ஒற்றமைச்சம்பந்தம்’ என்றிருக்கவேண்டும்.

(2) நற்பத்திரங்டாம் பத்தியில் ‘காரியத்துடனுக்கத்தான் காரணத்துடனுக்கத்தான்’ என்றிருப்பது ‘காரியத்துடனேனும் காரணத்துடனேனும்’ என்றிருப்பது நன்று.

(3) நற்பத்துநான்காம் பத்தியில் “கண்ணேடு சையுத்தமான குடத்தில் உருவும் சமவாயமால்லான்” என்றிருக்கிறது. குடத்தில் உருவும் சமவாயமன்ற; சமவேதம். உருவத்துக்கும் குடத்துக்கு முள்ளசம்பந்தம் சமவாயசம்பந்தம். அது குடத்தின் கண்ணும் குடவருவத்தின் கண்ணும் ஒருங்குள்ளது. ஆகலால் “கண்ணேடு சையுத்தமான குடத்தில் உருவத்துக்கு சமவாயமுண்மையால்” எனத்திருத்திக்கொள்ளவேண்டும்.

(4) இன்னும் அப்பத்தியில்லே, ‘உருவத்தில் உருவத்தனமை சமவாய மாதலால்’ என்றிருப்பதையும் (முன் காட்டியமுறைப்படி)

தருக்கசங்கிரக்சோதனம்.

உடல்

“உருவத்தில் உருவத்தன்மைக்கு, சமவாயமுண்மையால்” என்று திருத்திக்கொள்ளவேண்டும்.

(5) இன்னும் அப்பத்தியுள்ளே, “சத்தத்தில், சத்தத்தன்மை சமவாயமாயிருத்தலால்” என்று எழுவாய்த் தொடராயிருப்பதையும், “சத்தத்தில், சத்தத்தன்மைக்கு சமவாயமுண்மையால்” என வேற்று மைத்தொடராகத் திருத்திக்கொள்ளவேண்டும்.

(6) இன்னும் அப்பத்தியுள்ளே, “தப்திழுலம்” என்று எழுத்து மாறிக்கூடியப்புதை “இப்புதலம்” என்றிருத்திக்கொள்ளவேண்டும்.

(7) தொண்ணாற்றிரண்டாம் பத்தியுள், நிமிர்தல் - நிமிர்ந்து கூதேற்கேது’ என்றிருப்பது, ‘நிமிர்தல் - வளைந்தவுடல்சேவ்விதாதற் கேது’ என்றிருக்கவேண்டும்.

(8) தொண்ணாற்றேழும் பத்தியுள், ‘காரியத்தோற்றத்தின் பின் ஆள்ளது’ என்றிருப்பது ‘காரியக்கேட்டின் பின்னுள்ளது’ என்றிருக்கவேண்டும். அல்லாக்கால் காரியமும் காரியத்தோற்றத்தின் பின்னிருக்கு மாதலால் அதில் அதிவியாத்தியாகும்.

(9) மூலத்தின் இரண்டாம்பத்தி உரையில், “வேறுபடுத்தலி னும்” என்றிருப்பது ‘வேறுபடுதலினும்’ என்றிருக்கவேண்டும். கண்டு மூதனான்னுள்ள வடமொழிப்பொருளும் இஃதே.

இதன் விளக்கம் வருமாறு:-

‘குடிக்குரசி கீடுபயிரிடுக’ என்றும் பதியும் பொருள் மாற்றி தோற்றுக்கொண்டு பதார்த்தங்களை அறிவுறுக்குமிடத்துத் தகவித்தனி இலக்கணங்களுக்கு வேண்டுதலால், அவ்விலக்கணங்களும் இன்னபடியிருக்கும் என அறிவுறுத்தவேண்டி, ‘இலக்கியத்தன்மைபை வரைந்து கொள்வதனாலே வியதமாக பொப்பனிற்பது’ என்று அவற்றிற்கு இலக்கணம் சொல்லப் பட்டது. இவ்வாக்கியப்பொருள் அரிதினுணர்தற்பால் தெண்பதுபற்றி இதனைப்பாழித்து, “ஏறவற்றினின்றும் வேறுபடுப்பதே” இலக்கண மெனக் கொள்ளின் இழுக்கென்னிபென்ற சங்கடபுண்டாயிற்று.

அதாவது:—பிருதிவி முதலிய பொருள்களுக்கு நாற்றமுடைமை முதலியன இலக்கணமாகக் கொள்ளப்பட்டன. அவ்விலக்கணங்கள் ஒவ்வொன்றும் தத்தம் இலக்கியப் பொருள்களைப் பிறவற்றினின்றும் வேறு படிப்பனவாயுள்ளன. இதனை, பிருதிவியிலுள்ள நாற்றமுடைமை அப் பிருதிவியை, மற்றைப் பொருள்களினின்றும் வேறுபடுப்பதாலும், இவ்வாழே மற்றுள்ள இலக்கணங்களும் அதனதன் இலக்கியத்தைப் பிறவற்றினின்றும் வேறுபடுத்தலாலும் அறியலாம். ஆவிற்கு அலைதாடியுடையையும் அவ்வாவினை ஏருமை முதலியவற்றினின்றும் வேறுபடுத்தலால் அதற்கு இலக்கணமாயிற்று. ஆகவே, எடுத்துக்கொண்ட இலக்கியத்தைப் பிறவற்றினின்றும் வேறுபடுப்பதயாது அதுவே அவ்விலக்கியத்திற்கு இலக்கணம் எனக்கொள்ளிற் படுமிமுக்கெண்ணை? என்பது தடையரையின்கருத்து.

இதற்குவிடை:—இலக்கியத்தைப் பிறவற்றினின்றும் வேறுபடுப்பதே இலக்கணமெனக்கொள்ளில், முன்காட்டிய இலக்கணங்கள் அவ்வப்பொருள்களைப் பிறவற்றினின்றும் வேறுபடுப்பதுபோல, ஒவ்வொரு பொருளினுமூலான பிறவற்றின் வேறுபாடும், அவ்வப்பொருளைப் பிறவற்றினின்றும் வேறுபடுப்பதாயிருத்தலால், அவ்வேறுபாட்டில் அதிவியாத்தியாம் என்பது கருத்து. அன்றியும் பதார்த்த சாமானியத்துக்கு அபிதேயத்தன்மை இலக்கணமாதலால் அதில் அவ்யாப்தியுமாம். எங்கனமெனில், எல்லாப்பொருளும் பதார்த்தமாதலால் அவற்றிற்குப் பிறதாடியள்ளபொருளான்று மில்லாமையால் அவற்றைப் பிறவற்றினின்றும் வேறுபடுப்பதாகாது அபிதேயத்தன்மை; அதனுடைய அவ்வியாத்தியாம் என்க.

(10) இன்னும் அப்பத்தியரையுள்ளே, ‘அதிவியாத்தி நீக்குதற்கு’ என்றிருப்பது ‘அதிவியாத்தியும், அவ்வியாத்தியும் நீக்குதற்கு’ என்றிருக்கவேண்டும். அதாவது பிறவற்றினின்று வேறுபடுதலின் அதிவியாத்தியும், அபிதேயத்தன்மை முதலிய பதார்த்தலக்ஷணங்களில் அவ்வியாத்தியுமாம் என்றபடி. (இத்தன்மை முதனுலாகய வடமொழித் தீபீகையிலுமூலானது. அப்பதிப்பில் “வூவர்தாவலியெயதா செலாவாதிவருவாதி:” என்றிருப்பது “வூவர்தாவலியெயதா செலாவாதிவருவாதி:” என்றிருக்கவேண்டும்.)

(11) இன்னும் அப்பத்தியுரையுள், 'அஜின் வேறூய' என்றிருப்பது 'அவற்றின் வேறூய' என்றிருப்பின் நன்று.

(12) இன்னும் அப்பத்தியுரையுள், 'வேறு படேத்தலும்' என்றிருப்பது 'வேறு படேதலும்' என்றிருக்கவேண்டும்.

(13) இன்னும் அப்பத்தியுரையுள், 'குணத்தோடொருங்கு நிற்பதாய்' என்றிருப்பது 'குணத்தோடொருங்கு நிற்பதாய்' என்றிருக்கவேண்டும். இது, ஒருங்கு நிற்பதாய அபரமானசாதி எனப் பெயரோச்சவடிக்காய்ச் சாதிக் கடையாயுள்ளது.

(14) ஒன்பதாம் பத்தியின் உரையில், 'அவயவநாற்றம் புலப்படுதலின்' என்றிருப்பது 'அவயவநாற்றம் புலப்படுதலின் எனின்' என்றிருக்கவேண்டும். இங்கு எனின் என்றது, 'ஆண்டு நாற்றத்தோற்றம் பொருந்தாதென்னற்க அவயவநாற்றம் புலப்படுதலின்' என்பதை எதிருரையின் கொண்டுகூற்றென்பது குறித்து சின்றது. (கொண்டுகூற்றுக்குறிப்பென்றபடி).

இதன்விளக்கம்வருமாறு:—

இவ்வொன்பதாம் பத்தியுரையுள் 'நாற்றமுடைமை பிருதிவியிலக்கணமாயின்' என்றுதொடங்கி..... அழிவுபடுங்குடத்தினும், அவ்யாத்திவருமாலெனின்' என்னுமளவும், ஆசிரியனோக்கி மாணுக்கன் வினவுந் தடையுரையும் அவ்வுரைக்கு ஆசிரியன் உரைக்கும் எதிருரையின் கொண்டுகூற்றம் சிரவிய மாணுக்கன் கூற்றினைக் கொண்டுகூறிய ஆசிரியன்கற்று. இதனுள் "நாற்றம் பொருளும் தீநாற்றம்பொருளுமாகிய அவயவங்களால் ஆக்கப்படும் திரவியத்தின் ஒன்றுக்கொன்று மாறபாட்டால் நாற்றமுண்டாகாமையின் அவ்வியாத்திக்குற்றங்தங்கும்:" என்பது மாணுக்கன் கூறிய தடையுரைப்பிரதிக்கினை. இதன்மேல், "ஆண்டு நாற்றத்தோற்றம் பொருந்தாதென்னற்க" என்றது ஆசிரியன் மாணுக்கனை நோக்கி மறுத்துரைப்பதாக மாணுக்கன் கொண்டுகூறிக் கொண்டபடி. 'அவயவநாற்றம் புலப்படுதலின்' என்றது அக்கொண்டு கூறியகூற்றிற்கு ஆசிரியன் காட்டும் ஏதுவினையும் கொண்டுகூறியவாறு. இக்கொண்டுகூற்றின்மேல் இது கொண்டுகூற்று என்று அறிவுறுத்தற் குரிய 'எனின்' என்னும் ஒரு சொல்லிருக்கவேண்டும். (அதில்லாமையால் பொருள்விளங்காது மலைவுண்டாகின்றது.)

(15) அதன்பின் ‘அவ்விரண்டங்கூட்டத்தானுகிய கலப்பு நாற்றமோன்றேங்கோடல் பொருந்தாமையின்’ என்றிருப்பது ‘அவ்விரண்டன் கூட்டத்தானுகிய கலப்புநாற்றமோன் யண்டேங்கோடல் பொருந்தாமையின்’ என்றிருக்கவேண்டும். இது மாணவன்கற்றும் அவ்வியாதிக்குற்றந்தங்கும் என்பதைக்கொண்டு முடிவதாயிற்று. ‘இன் ஆம்’ என்று மாணுக்கன் மற்றுமோர் அவ்வியாதிக்குற்றம் காட்டத் தொடங்கியிபடி காட்டியவாறு.

(16) அதன்பின்பு, 'நற்றத்தோடொருங்கிருக்கும்போருண்மைக் கபரமான' என்றிருப்பது 'நற்றத்தோடொருங்கிருக்கும் போருண்மைச்சாதிக் கபரமான' என்றிருக்கவேண்டும்.

(17) இவ்வாறே புத்தாம்பத்தியரையிலுமிருக்கவேண்டும், கங்கூரி

(18). பதினெண்ண்ரும் பத்தியரயுள், “ஒளி ரும் வேம்மையும்” என்றிருப்பது ‘ஒளி ரும் வேண்மையும்’ என்றிருக்கவேண்டும். (“அதன் வெம்மைப் பசிசுமும்” என்று வெம்மை சொல்லப்பட்டமையால், எஞ்சிய ஒளி ரும் வெண்மை புலப்படாமையே உடன் கூறத்தகுவது).

(19) முப்பத்தேழும் பத்தியுரையுள். ‘குடத்தின்கட்ட குடசம் பந்த முண்ணமொன்’ என்றிருப்பது. ‘குடத்தன்மையின்கட்ட குடசம் பந்த முண்ணமொன்’ என்றிருக்கவேண்டும். இங்கு விசேடனமிசேடியங்களுக்குள்ள சம்பந்தம் சொல்லப்படுகிறது. விசேடனம் குடம்; விசேடியம் குடத்தன்மை. இவற்றிற்குள்ள சம்பந்தம் சமவாயசம்பந்தம். அது குடத்ததப்பற்றியும் குடத்தன்மையைப்பற்றியும் நிற்குமாதலால் குடத்தன்மையின்கட்ட குடசம் பந்தமுள்ளதாயிற்று. இங்குக் குடசம் பந்தம் என்றால் குடத்துக்கும் குடத்தன்மைக்குமுள்ள சமவாயசம்பந்தத்தை.

(20) அறபத்தாரும் பத்தியுரையுள். உபாதிவகையினிரண்டால் வதற்கு உதாரணங்காட்டி மிடத்து. ‘வாயு காட்சிப்பொருள், அளவை யானளக்கற்பாலதாகவின்’ என்று காட்டப்பட்டிருக்கிறது. இது முதனாலிலுள்ளபடி மொழிபெயர்க்கப்பட்டதாயினும், அவ்விரண்டாவது உபாதிக்கேடுமிய சிறந்த உதாரணமாச்சது, சபக்கவிபக்கங்களிரண்

இலு முள்ளதாய்ப் பொதுவரைகார்திகமாயிருத்தலால் பொருத்தமின் நென்று தோன்றுகிறது. ஆதலால் ‘அளவையானளக்கற்பாலதாகவின்’ என்பதையொழித்து ‘காட்சிப்பரிசத்துக்குப்பற்றுக்கோடாகலன்’ என்றிருப்பிற்பொருந்தும்,

மேற்காட்டிய உபாதியுதாணவிளக்கக் வருமாறு:—வாயு காட்சிப் பொருள், காட்சிப்பரிசத்துக்குப்பற்றுக்கோடாகவின், யாதயாத காட்சிப்பரிசத்துக்குப் பற்றுக்கோடாயுள்ளதோ அது அது காட்சிப் பொருளாயுள்ளது, பிருதிவி முதலியன போல; என அனுமான வாக் யம் செல்லா சிற்க, இங்கு உற்பூதவருவம் உபாதியாயிற்று: எங்கன மெனில் அவ்வற்பூதவருவம் பக்கதருமத்தான் வரைந்துகொள்ளப்படும் காணிபொருளில் வியாபித்து ஏதீல் வியாபியாதிருத்தலான் என்க.

இங்கு பக்கப்பொருள் வாயு. அதன்கணுள்ள தருமம் புறப்பொருளாதல். அதனால் வரைந்து கொள்ளப்படும் துணிபொருளாகிய காட்சிப்பொருள்கள் பிருதிவி, அப்பு, தேயுக்கள். அவற்றில் வியாபித்திருப்பது உற்பூதவருவம். அது, இங்கு ஏதவாயுள்ள காட்சிப்பரிசத்துக்குப் பற்றுக்கோடாந்தன்மையோடுகூடிய வாயுவில் இல்லாமையால் ஏதைல் வியாபியாததாயிற்று. ஆகவே, ஏதுவின் வியாபகமான சாத்தி யத்தில் வியாபித்திருப்புதொன்று, சாத்தியத்தின் வியாபியமான ஏது விழும் வியாபித்திருக்கவேண்டியது சியமமாயிருக்கவும் அவ்வாறு வியாபியாதிருப்பதால் அங்கியம் தவறாதல் பற்றி அவ்வுபாதியுடைய ஏதுப் பிறழ்ச்சியுடையதாய் வியாத்தியனர்வுக்குத்தடையாயிருத்தலால் ஏதுப் போவியாயிற்று.

(2) இன்னும் அவ்வரையுள் நீண்காவது உபாதிக்கு ‘முன்னபாவம் நாசமுடைத்து அளவையானளக்கற்பாலதாகவின்’ என்று உதாரணம் காட்டியிருப்பதும் முன் காட்டியபடியே பொதுவரைகார்திகமாதலால், எடுத்துக்கொண்ட ஏதுப்போவிக்குச் சிறந்த உதாரணமாக மாட்டாது. இங்கு ‘முன்னபாவம் நாசமுடைத்தன்று உண்டாகற்பாலதன்றீகவின்’ என்றிருக்கவேண்டும். இதன்கண் யாதாலுமொரு தருமத்தால் வரைந்துகொள்ளப்பட்ட துணிபொருளில் வியாபித்து ஏதுவில் வியாபியாத பாவத்தன்மையுபாதியாயிற்று. எங்கனமெனில் இங்கு,

யாதானுமோரு தண்மையாவது *நித்தியத்தன்மை; அதனால் வரைந்து கொள்ளப்பட்ட துணிபொருள் நாசமின்மை. அதில், யாது யாது நித்தியத்தன்மையால் வரைந்துகொள்ளப்பட்ட நாசமின்மையுடைய தோ அது அது பாவத்தன்மையுடையது; பரமானுமுதலியன போல, எனத்துணிபொருளாகிய நாசமின்மையில்வியாபித்து, ஏதவரகிய உண்டாகற்பாலதாந்தன்மையுடைய அழிவுபாட்டபாவத்தில் பாவத்தன்மை வியாபியாமையால் அது உபாதியாயிற்று.

(22) எழுபத்துமூன்றும் பத்தியுரையுள் ‘அதுபிரமாணமாதவின் மையைக்கவராது’ என்றிருப்பது ‘அதன்பிரமாணமாதவின் மையைக்கவராது’ என்றிருக்கவேண்டும்.

(23) இன்னும் அப்பத்தியுரையுள் ‘அதனை நீக்குதற்கு அது என்றும் கூறியவாறு’ என்றிருப்பது ‘அதனை நீக்குதற்கு அதன் என்றும் கூறியவாறு’ என்றிருக்கவேண்டும்.

(24) இன்னும் அப்பத்தியுரையுள் ‘பிரமாணமாதற்குச் சார்பாயுள் எது பிரமாணமாதவின் மையைக்கவராது என்றிருப்பது ‘பிரமாணமாதற்குச் சார்பாயுள்ளதன் பிரமாணமாதவின் மையைக்கவராது’ என்றிருக்கவேண்டும்.

தருக்கசங்கிரகமும் தீவிகையும் படிப்பவர் பலர்க்கும் பயன்படும் படி இத்திருத்தங்கள் காட்டப்பட்டன. இவற்றை அப்புத்தகப்பதிப் பாளர்கள் கண்ணுற்றுப் பொருந்துமெனத் தோன்றினால் இனிப்பதிக்கும் பதிப்புக்களைத் திருத்திப்பதிப்பிக்கலாம். அல்லது உள்ளபடியே பதித்தாலும் அவ்வாவிடங்களுக்குஞ்சேரோ கீழ்க்குறிப்பிலாவது, அது பந்தமாபாவது சேர்த்து இத்திருத்தங்களைப் பதித்துச் செந்தமிழ் வெளியிடைப்பது தோன்றக்குறிப்பிடுதல் கலம்.

திரு. நாராயணயன்கார்,
பத்திராசிரியர்.

*நித்தியத்தன்மையாவது தோற்றக்கேடுகளில்லாமை. இது ஆன்மாமுதியவற்றிலுள்ளது.

நாச மின்மையாவது அழிவின்றியிருத்தல். இது தோற்றமுடைத்தாகிய அழிவுபாட்டபொவத்திலுள்ளது. இவைதம்முள்வேறுபாடு.

சங்கிதம்.

மகா-ஈ-ஈ-ஞீ V. S. இராமல்வாமிசால்தீரிகள் B.A., B.L., அவர்கள்,

இசையுடன் கூடிய ஒலிபே சங்கிதம் என்பது யாவரு மறிவர். இசையென்பது யாது? எனில், ஒருபொருளின் பேரில்மற்றொருபொருள் தாக்கினால் ஒலி உண்டாகும்; தாக்கப்பட்ட பொருளின் பரமானுக்களுக்குள் அசைவுண்டாகும். அந்த அசைவால் அதின் நான்கு பக்கங்களிலும் சூழ்ந்துள்ள காற்று அசைக்கப்படும். அமைதியானதொரு நீர் நிலையின்மேல் சிறு செங்கற்கட்டியைப்போட்டால் சிறுசிறு அலைகள் உண்டாகி நான்கு பக்கங்களிலும் சூழ மண்டலவடிவமாய் விரிந்து அகன்ற கொண்டு வரல்லும். அதுபோலவே அசைக்கப்பட்ட காற்றினால் ஒலி அலைகள், நான்கு பக்கங்களிலும் சூழப் பரவிச்சென்று நமது செவி களில் நுழைகின்றன. அவ்விதமாக நுழைந்து செவித் துளைநிலி விருக்கிற மெல்லிய தோலிற்றுக்கி, செவிநாம்புகளின் மூலமாக மூளையைத் தீண்டுகின்றன. அதனாலேயே நமக்கு ஒலியுணர்ச்சி உண்டாகின்றது. ஆகையால் காற்றுடன் கூடிய ஒலியின் அசைவே ஒலியுணர்ச்சிக்குச் சிறந்தகாரணம்.

ஒவ்வொரு செக்கண்டிலும் (ஒரு சிமிஷ்ட்தில் அறவதில் ஒரு பாகம்.) சுடோ 000 தடவைவரை காற்றேடு கூடிய ஒலியசைவுகள் ஏற்பட்டால் அவ்வொலி செவிப்புலனுகும் என்றும், அதற்கு மேற்பட்டுடெட்டால் செவிப்புலனுக்கதென்றும் விஞ்ஞானகலைவல்லர் முடிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு செக்கண்டிலும், கச தடவைக்குக் குறைவாகும் காற்றுசைவுகளால் ஒலியுண்டானால் அவ்வொலி நமக்குப் புலப்படாதென்று ஒரு பெரிய விஞ்ஞானகலைவல்லர் முடிவுசெய்திருக்கிறார்.

அந்த அசைவுகளின் சமனான அளவே (மாத்திரை) இசையின் காரணமாகும். காற்றுசைவுக் கிரண்டின் இடையில் உள்ள காலவரை ஒரே அளவின்தார யிருக்குமானால் 'இசை' என்பது உண்டாகும். எந்த சமயத்தில் ஒலியின் மாத்திரை ஒரே அளவில் இல்லையோ அப்போது இசை யுண்டாகமாட்டாது. அதாவது இசையழியொலி (அபஸ்வரம்) யுண்டாகும். தானமே கால அளவாதலால் அது சக்கிதத்தின் உயிர்சிலையாகும்.

இசைகளில் ஒன்று தனித்து நின்றோ அல்லது பல கூடி நின்றோ சங்கீதம் உண்டாகிறது. சங்கீதத்தால் ஆனந்தம் உண்டாகிறது என் பதைப்பற்றிச் சிறிதுரைப்பாம்.

இவ்வுகைத்தில் ஒரு பொருளும் நிரம்ப வயர்ந்ததில்லை. ஒவ்வொரு போருள்களிடத்தும் சிற்சில வகைகளிலாவது குறைவும் குற்றமுமிருக்கும். ஆனால் குறைவற்ற உயிரை மனத்தில் கற்பித்துக்கொள்ளலாம் அவ்விதமாகக் கற்பித்துக்கொண்டவடிவை மனத்தில் பதித்துக்கொண்டால் அதன்படியான வடிவைப் படைத்துக்கொள்ள நம்மால் முடியும். எங்கனமெனில், உலகத்தில் குறைவற்றவடிவமுடிடைய மனிதனைக்காண்பதற்கு. எவ்வளவும் குடையவனுக்கும் ஏதேனும் ஒரு குறையிருக்கக்கூடும். அக்குறையில்லாத மற்றொருவனுடைய வடிவமுகையும் மனத்துட்கொண்டு குறைவற்றிருக்கும் அழகுடைய ஒரு வடிவத்தை நாம் மனத்தால் கற்பனைசெய்யவும், அக்கற்பனைப்படிவத்தின் படியே சிற்பத்திறமையால் ஒரு அழகு நிரம்பிய வடிவத்தை யாக்கிக் கொள்ளவும்கூடும். சித்திரம் முதலான சிற்பவேலைகளின் நோக்கம் இவ்விதமாக உயர்வின் மேலான நிலைமையை உண்டாக்கிக் கொள்ளலேயாம்,

எவ்விதம் மற்றப்பொருள்களுக்கெல்லாம் உயர்வான நிலைமைக்கு ஒரு முடிவிருக்கிறதோ, அவ்விதமே ஒவ்வினுயர்வுக்கும் ஒரு முடிவிருக்கிறது. குழந்தைகளின் மழலைச்சொற்கள் மிகவும் இனிமையுள்ளன வாயிருக்கின்றன. மங்கையர்களின் குரல் மிகவும் இனிமையானது. பேசுபவர்களின் இனியசூரலே சொற்களின் இனிமை, இனிமையானசொற்களைக்கேட்பதில் நமக்கு எவ்வளவு இன்பமுண்டாகிறதோ அவ்வளவின் பம் கதைகளைப்படிப்பதில் உண்டாகவில்லை. எனெனில் இவ்விடத்தில் இசைகளின் சேர்க்கையில்லை. ஒரேகதையை வாய்மொழியாடுவதைப்பதில் ஒரு சுவையும் உண்டாவதில்லை. அதேகதையை சுவைநூல்வல்லார் சொல்லுங்கால் மிகவும் சுவையுள்ளதாகிறது. அதுவே இசையொடு கூடுங்கால் இரக்கம், அண்பு, மகிழ்ச்சி, இவைகள் இன்னிசைகளின் மூலமாக எவ்வளவு புலப்படுத்தலாகுமோ அவ்வளவில் நாற்றில் ஒருபங்கே நும் உபஞ்சாசங்களில் புலப்படுத்தவியலாது. மிடற்றிசையொலிக்கும் சுடைசியான உயர்விருக்கிறது. அவ்வுயர்வு மிகவும் மனிமையுள்ளதா பிருக்குமென்பதில் ஐயமில்லை. சாதாரணமானமிடற்றிசையினால் மன

துக்கு சஞ்சலமேயுண்டாகும். இனிய இசைகளுடன்கூடினமிடற்றெலுவி யால் இன்பழுண்டாகிறது. சங்கிதத்தின் மூலமாகப் பலவகையான மனப்பாண்மைகளையும் வெளியிடலாம்.

அன்பு, காதல், மகிழ்ச்சி இவைகளைப் புலப்படுத்தவல்ல சங்கிதம் எக்காலத்திலும், எத்தேயத்திலும் மக்கள் தொகுதியில் காணப்படுகிறது. அச்சம், சினம், வஞ்சனை இவைகள் சங்கிதத்தில் காணப்பாரிது. விருப்பு, வெறுப்பு முதலான மனதிலைமாற்றங்களைச் சங்கிதத்தின் மூல மாக வெளிப்படுத்தவியலும். போக்களத்தில் பேரிகை முதலான வாத்தி யங்களுள்ளன; ஆனால் அவைகள் கொலைசெய்யபத் தூண்டுவனவல்ல. மனக்களர்ச்சியை யுண்டிபண்ணக்கூடியவைகளே. நமது விருப்பம், அகங்காரம் முதலிய கெட்டகுணங்களைச் சங்கிதத்தின் மூலமாய் வெளியிடவியலாது. அவைகளை வெளிக்காட்டக்கூடிய சங்கிதம் இயற்கையில் ஏற்படவில்லை. அழுகையைப்புலப்படுத்தும் சங்கிதமு முண்டு; அது, சங்கிதங்களுக்குள் மிகவும் மனதைக் கவர்வது. சோகசங்கிதம் கடிமையானதன்று. அது அன்பு, ஆற்றுமை இவைகளை வெளிப்படுப்பது.

இனி ராகம், ராகினிகளைப்பற்றிச் சில கூறுவேரம். ஆகியில் 33 தேவதைகளிலிருந்து, 33 கோடிதேவதைகளானுற்போல, ஆகியில் ஆறு ராகங்களிலும் 36 ராகினிகளிலுமிருந்து கற்பனையின் வல்லமையால் எண்ணிறந்தவைகளான உபராகங்களும் உபராகினிகளுமாகப் பல்குதல டைந்து புத்திர பெளத்திரக்கருடன் ஹிங்கு சங்கிதம் விளக்குகின்றது. ஹிங்குக்களின் புத்திபானது கற்பனைசெய்வதில் மகிழ்ச்சிபுடையது. அவர் இயற்கையாயுள்ள பொருள்களையும் அப்பொருள்களின் ஆற்றல் களையும், முறையே, தேவனுப்பாகவும், தேவிருப்பாகவும் கற்பனைசெய்து கொள்பவர். அம்முறைபற்றி ராகங்களைக் கொழுந்களாகவும், ராகினிகளை மனைவிபராகவும் கற்பித்துக்கொண்டனர். ஒரு ராகத்துக்கு ஒரு ராகினியை மனைவி யென்பதில்லை. ஒவ்வொருராகத்துக்கும் ஆறு, ஆறு ராகினிகளை மனைவிபராகக்கொண்டார்கள். ராகங்களுக்கு ராகினிகள் ஸ்டடும் போதாமல் உபராகினிகளும் ஏற்படுத்தினார்கள். அப்பொழுது ராகங்களையும் ராகினிகளையும் ஒன்றுகூட்டி இன்பமறுபவிக்கத் தொடங்கினார்கள். அதிலிருந்தே ராகபாம்பரை பல்குதலாயிற்று,

இந்த விஷயத்தில் சிறிது கவனிக்கவேண்டும். நாம் எந்தப் பொருளைக் காண்கிறோமோ அந்தப் பொருளின் தோற்றமே மனதில் உண்டாகிறது. புதல்வைனை யிழந்த தாயின் அழுகைக்குரலீ் மட்டும் நாம் கேட்பதாக மனதில் வைத்துக்கொள்வோம். புதல்வைனை இழந்ததுண் பத்துளமுந்தும் தாயை நாம் பாராமல் அழுகைக்குரலைக் கேட்டமாத்தி ரத்திலேயே சோகத்தின் உணர்ச்சியுண்டாகிறது.

நாம் வேறேவிடத்தில் புத்தீரசைக்கத்தை யடைஞ்தவளான ஒரு தாயாரிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவள் அழுகிட்டாலும், அவருடையழுகம் முதலிய அவபவங்களைப்பர்ப்பதால், அவள் மனை வேதனையைனுபவிப்பதாக உணர்கிறோம். அவள்து முகமண்டலத் தின் உருவம் நமது மனதில் பதிந்து விடுகிறது. எப்பொழுது அதே விதமான முகமண்டலத்தை நாம் காண்கிறோமோ, அப்பொழுது அதே விதமான சோகமே நமது மனதில் புலனுகின்றது.

ஆகையால் தவணியும் உருவழும் சோகத்தின் அடையாளங்கள். சப்தழும், அவயவங்களின் தோற்றமும் இரண்டும் மனதில் விளங்குகின்றன. தவணி, மூர்த்தி இவைகளின் பரஸ்பர ஸம்பந்தத்தை யவலம் பண்ணுசெய்தே, நமது முன்னோர்கள், ராகங்களையும் ராகிணிகளையும் கல்பனைசெய்திருக்கிறார்கள். அவ்விதம் கல்பனை செய்தலைனது, நமது முன்னோர்களான ஆர்யர்களின் கவித்வசக்தியையும் கல்பனாசக்தியையும் விளக்கிக்காட்டுகிறது. நாம் பூர்வபுருஷர்களின் கீர்த்தியைப்பற்றி யெவ்வளவுக் கொடுவதை ஆலோசிக்கிறோமோ, அவ்வளவுக் கவனவு, அவர்களின்மகாநுபாவத்தின்மைபைக் கண்டு ஆச்சரியமடைகிறோம். இரண்டொரு உதாஹரணக்களைக் காட்டுவோம். ‘தோடு’ என்ற ராகிணியை யநேகர்கள் கேட்டிருப்பார்கள். ரவிக்கள் அதைப் பாடக்கேட்டுச் சொல்லானது உற்சாகத்தை யடைவார்கள் என்று சொல்லுதல் மிகையாகும். நாம் எதை ஆவேசம் என்று சொல்கிறோமோ அதுவே இந்த உற்சாகத்தின் ஒரு அம்சமாகும். அது ஒரு அம்சமாத்திரமே. அத்துடன் போகத்தில் ஆசையையும் சேர்க்கிறோம். ஆந்தப்போகாயிலாகவை கெட்டவிருத்தியில்ல. எது சிர்ம்மலமான சுகத்தைத்தருவதோ, அன்னிய ஐனத்தையபேக்விக்காததோ, கேவலம் ஆத்மாவைப் பற்றியதோ, அவ்விதமான போகவாசையை உண்டாகிறது.

அந்தப் போகாயிலாவைக்கு எல்கையில்லை, முடிவு இல்லை, திருப்தி யில்லை, தடையில்லை, கட்டுப்பாடில்லை.

அவ்வித போகாயிலாவைபால் நாம் மிகவும் விளக்குகிறோம். ‘தோடி’ ராக்னியை உருவத்துடன் கல்பனை செய்த மூர்த்தியானது மிகவும் அழகு வாய்ந்த யுவதி; வஸ்திராலங்காரங்களுடன் விளக்கு பவள்; ஆனால் விரலுத்துடன் கூடியவள் என்று கல்பனைசெய்திருக்கி ரூர்கள். அவருடைய ஆசைக்கு நிவர்த்தியில்லையென்கிற காரணத்தினால் அவளை விரலறினியாகக் கல்பனை செய்திருக்கிறார்கள். இந்தச் சுந்தர யுவதி வனங்களில் விளையாடுகிறவள். காணகத்தின் நடுவில் தனி மையாறிருந்து கொண்டு, மது பானத்தினால் உன்மாதம்பிடித்தவளாயி னன்; வீணையை வாசித்துக் காணம் செய்வதால், அவளது ஆடையாபர ணங்கள் நழுவிவிழுந்தன. காட்டுமாண்பேடுகள் அவளது எதிரில் வந்து அசைவற்று நிற்கின்றன.

இந்தச்சித்திரம் சொல்லொன்று அழகுவாய்ந்தது மட்டுமல்ல. ஸௌந்தர்யத்தைத்தவிர்த்து வேறொரு சமத்கார குணமுழுள்ள இதுவே தோடிராக்னியின் பதார்த்தமரன உருவம். அந்தராக்னியைச்செனி யுற்ற மாத்திரத்தில் மனதில் எந்த உணர்ச்சியைண்டாகிறதோ, மேலே விவரிக்கப்பெற்ற மூர்த்தியைக்கண்டமாத்திரத்தில் அதேவிதமான உணர்ச்சியைண்டாகும். இவ்விதமாகவே மற்றாக்னிகளுடைய உருவங்களும் அழகுவாய்ந்தவைகளாக இருக்கின்றன. தீபக ராகத்தின் பார்பை “மூல்தானி” என்பது. அது தீபக ராகத்தின் பக்கத்திலே நிற்கிறவளாயும், ஸ்வர்ணங்கிற மூளைவளாயும் சிவப்பாடையுடுத்தினவளாயும் உள்ள சுந்தரியாயும் விளக்குகிறன்.

பைரவியென்பாள் வெள்ளைவஸ்திரம்தனித்து, அநேகதுனிகலன் களைப்பூண்டவள். மற்றாக்னிகளும் இவ்விதமாகவே விளக்குகின்றனர். இவைகளையுருவகப்படுத்துவதில் அபிப்பிராபபேதங்கள் இருக்கின்றன. எவ்விதம் விஞ்ஞானசாஸ்திர விஷயங்களில் பண்டிதர்களுக்குள் அபிப்பிராயபேதமிருக்கிறதோ, அவ்விதமே கல்பனையிலிருந்து உண்டான் வியாபாரங்களில் ரீஷிகளுக்குள் மதபேதமிருக்குமென்பதில் ஆச்சரிய

மொன்றுமில்லை. ஆனால் வெவ்வேறு சப்தங்களின் மூலமாக வெவ்வேறு உணர்ச்சிகள் உதிக்கின்றன. மதுரமான ஸ்வரங்களிலிருந்து சோகத் தையோ, பிரேரமயையோ, உன்மாதத்தையோ, தெயின்துகொள்ளக்கூடு மானால், ஸ்வரபேதத்தால் ஒரேவிதமான உணர்ச்சியை (ஹவத்தை) எப்படி யடையழுதியும் என்று தார்க்கிகர்கள் வாதம் செய்யக்கூடும். ஸம்ஸ்காரத்தினாலேயே அவ்விதம் ஏற்படக்கூடுமென்பது இந்த ஆகோஷ பணிக்குச் சரியான ஸமாதானமாகும். நமது ஸங்கீத வித்தையில் ஸ்வரங்களின் பெருக்கம் (ஹாஹாறு) மிகவும் அதிகம்; மாறுபாடுகளோ எல்லையற்றவை. கேவலம் சிகையாலும் அப்பியாஸமெல்த்தால் சூழந்தைகள் வாதத்தியங்களைக்கேட்டவுடன் சூதிக்கத் தொடங்குகின்றன. அவ்விதமே பிராசீன ஹின்துக்கள் ‘ஆகமனீ’பெற்ற ராகத்தைக் கேட்டமாத்திரத்தில், அழுத்தொடங்குவார்கள். இவ்வித மான அப்பியாஸம் வேறான்றினால், அதாவது நஞ்சாய்ச் சிக்கிக்கப்பட்டால் ஹவங்களின் (உணர்ச்சிகளின்) மிகுதி ஏற்படும். தொடர்படையாய் (புங்கா நுபுங்கமாய்) அனுபவமும் ஏற்படும். சிகையபற்றமுடர்கள் எதைப்பார்த்துக் கிரிப்பார்களோ, ரலிகர்கள் அதைக்கண்டு விசனிப்பார்கள். எவர்களுக்கு ஸம்ஸ்காரமில்லையோ அவர்களுக்குச் சங்கீத ஸாகாநுபவமுண்டென்பது ஹீண்பிராமணமேயே. நல்லஸ்வரம் யாவருக்கும் பிரியமானதென்பதை யொத்துக்கொள்ளவேண்டும். ஸ்வாபாவிகமான தாளஞ்சும் எல்லோருக்கும் உண்டு. ஆனால் உயர்ந்தபடியான ஸங்கீதத் தைக் கேட்டுச் சுகாநுபவமடைவது சிகையண்ணியில் கிடைக்காது. அப்பியாஸமற்றவனுக்கு வெங்காயத்தையுண்பதில் எவ்விதம் வெறுப்பு ஏற்படுமோ, அவ்விதமே உயர்ந்ததான ஸங்கீதத்தைக் கேட்பதில் அசிக்ஷிதனான மனிதனுக்கு வெறுப்பு ஏற்படும்.

ராகராகினிகள் சிறைந்ததான நமது ஸங்கீதத்தைக்கேட்க யூரோப் பியர்கள் விரும்பமாட்டார்கள். அவ்விதமே மேல்நாட்டுக்கானமும் நமக் குப்பிடிக்கவில்லை. அப்பியாஸ மின்மையாலேயே அப்படி வெறுப்புண்டாகிறது. எவ்விதம், ராஜீதி, தர்மநீதி, விக்ஞானம், ஸாகித்யம் முதலானதுகளைத் தெரிந்துகொள்வது மனுஷ்பர்களுக்கு ஆவசியகமோ,

எவ்விதம் சரீரத்தை ஸ்வஸ்தமாய்க் காப்பாற்றவதற்கு வியாபாமம் (சரீரப்பயிற்சி) ஆவசியகமோ, அப்படியே சித்தத்தின் தெளிவுக்காகச் சிறந்த ஸங்கீதத்தையப்பியாஸம் செய்வதும் ஆவசியகமானது. ராஜகுமாரர்களுக்கும், ராஜகுமாரிகளுக்கும், கற்றுக்கொடுக்கவேண்டிய விஷயங்களில் முதன்மையானது ஸங்கீதவித்தையே என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸங்கீதத்தை விஷித்தமென்று தள்ளிவிடுதல், நமது அங்கீர்க்கத் தன்மையைக்குறிக்கும்.

நமது வீட்டு ஸ்தீரீகள் ஸங்கீதவித்தையை யப்பயலித்திருந்தால் கிருகங்களில் விமலமானதும், தூய்மையுள்ளதுமான ஆனந்தப்பெருக்கம் ஸ்தாபிக்கப்பெற்றதாக ஆகும். ஸங்கீதத்தின் ஆனந்தத்தால் கட்குடித்தல் முதலிய கெட்டவழக்கங்களும் விலகிவிடும். நிர்மலமான ஆனந்தயின்மையாலேயே நஞ்சேயத்தில் அநேகர்களுக்கு மதுபானத்தில் விருப்பமேற்படுகிறது. நமதுகிருகங்களின் குழந்தைகளுக்கோ, ஸ்தீரகளுக்கோ நிர்மலமான ஸங்கீதவித்தையைக் கற்பித்துக் கொடுத்திருந்தால் சங்கீதம் கேட்கவேண்டுமென்று வேசிகளுடைய வீடுகளுக்குச் செல்கிற கெட்டபழக்கமும் ஒழிக்கேபோகும்-

முற்றிற்று.

४८

மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் 33-ம்
வருடக்கொண்டாட்டம்.

நாளது பவரூபு ஆடிமீ ஈகட அன்று பகல் 10½ மணிக்கு மேல் சென்னைமாகாணக்கவர்னர் மஹாகனம்பொருந்திய காங்பகதூர் ஸர் முகம்மதுஸ்மான்ஸாஹிப் பகதூர் அவர்கள் பாண்டிவாத்திய கோவத் துடன் தமிழ்ச்சங்கத்தாரால் அழைக்கப்பட்டு சங்கக் கட்டிடத்துக்கு விலையம்செய்தார்கள். அப்போது மதுரை ராமாநாதபுரம் ஜில்லாக்களி ருள்ள முதன்மையான கனதனவாண்களும் சென்னை ராஜதானியிலும், இலங்கையிலுமிருள்ள தமிழ் வித்வாண்களும் தமிழ்ச்சங்கத்தலைவரான சேதுமானரவர்களுடன் சிறப்பாகக் கூடியிருந்தனர்.

அப்போது தமிழ்ச்சங்கப் பெருமைகளைத் தெளிவித்து மஹா
மஹூராபாத்தியாயடாக்டர் உ. வே. சாமினாதயாவர்களும், ராவ்ஸாஹிப்
வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்களும், சேது ஸமஸ்தானமஹா
வித்வான் ரா. ராகவையக்காரவர்களும், கீழ்க்கரை வித்வான் கையிது
முஹம்மது ஆலிம் புலவரவர்களும் தமிழ்மொழியைத் தமிழ்நாட்டா
சர்கள் பாதுகாத்துவந்தனர் என்றும், அம்முறையாலும் மாட்சிமை
தங்கிய கவர்னரவர்கள் தமிழ்ச்சங்கத்தை அபிமானித்தற்கு உரிமை
யுடையவர்களென்று சிறப்பித்துப்பேசி அவர்களைச் சங்கத்தின் கேவரவ
அங்கத்தினராகவேணுமென்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு இசைந்தருளிய கவர்னரவர்களைச் சங்கத்தின் கௌரவ அங்கத்
தினராகச் சேர்த்துக்கொண்டதற்கு அறிகுறியாக, சங்கத்தின் நிரந்தர
அக்கிராசனாதிபதியான மாட்சிமைதங்கிய ஷண்முகராஜேஷ்வரநாகநாத
சேதுபதியவர்கள் ஒரு சால்லை வெகுமதியாகச் சார்த்தியுபதுளித்து
அன்ற நடக்கும் சங்க வருஷக்கொண்டாட்டத்துக்குச் சபாநாயகரா
யிருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

வருடக்கொண்டாட்டம்.

உள்ள

மாட்சிமை தங்கிய கவர்னரவர்களுக்குச் சங்கத்தாரால் வரவேற்புப் பாடல்கள் படித்தளிக்கப்பட்டன. அதற்குக் கவர்னரவர்கள் வந்தன மளித்தார்கள்.

சென்னை கெவர்ஸ்மெண்டு டெலலப்மெண்டு மந்திரி மஹாகனம் பொருந்திய P. T. ராஜன் அவர்கள் எழுந்து சேதுபதியவர்களது பரம்பரையின் சிறப்பைப் பாராட்டிப்பேசி, சேதுபதிகள் தமிழ்ப்பாலை, சங்கிதம், இவற்றை ஆதரித்து விதவான்களைப் போற்றிவந்தவர்கள் என்றும், அவர்களுடிலர் தமிழில் எல்ல பாண்டித்திய முன்னவர்களாயுமிருந்திருக்கிறார்களென்றும், காலம்சென்ற ராஜாஜேஷவர முத்து ராமலிங்க சேதுபதியவர்களும் தமிழில் பாண்டித்திய முடையவர்களென்றும், தமிழ்விதவான்களையும் தமிழ்ச்சங்கத்தையும் வர்களாதரித்து வந்தார்களென்றும், தமிழ்ச்சங்க அபிவிருத்திக்கு அவர்கள்காரணமென்றும், பொதுவுன நன்மைக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் செய்துள்ள வேலைகளும் நடந்தவை யென்றும் சுருக்கமாகச் சொல்லி, சென்ற ராமாதபுரம் ராஜாவாகிய முத்துராமலிங்கசேதுபதியவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்கவேண்டு மென்று மாட்சிமை தங்கிய கவர்னரவர்களை வேண்டிக்கொண்டார்கள். மாட்சிமை தங்கிய கவர்னரவர்கள் அத்திருவுருவப்படத்தைத் திறந்துவைத்து அதுவிஷயமாகத் தமக்குள்ள சந்தோஷத்தை வெளியிட்டார்கள்.

சங்கத்தின் கொரவகாரியதரிசியாகிய மகா-ா-ா-ஸ்ரீ V. சுந்தரமையர் B.A., B.L., அவர்களால், சங்கம் செய்துள்ள காரியங்களையும், அதன் முயற்சிகளையும் சபையோர்க்குப் புலப்படுத்தற்குரிய அறிக்கைப் பத்திரம் படிக்கப்பெற்றுச் சபையோர்களா வங்கிகளிக்கப்பட்டது.

சங்கத்தின் பலவகைப் பரீக்ஷைகளிலும் முதற்றரமாகத் தேர்ச்சி யடைந்தவர்களுக்கு மாட்சிமைதங்கிய கவர்னரவர்களால் தங்கப்பதக்கங், களும், வெள்ளிப்பதக்கங்களும் பரிசளிக்கப்பட்டன.

அண்ணுமலை சர்வகலாசாலைத் தமிழ்ப்போசிரியர் மகா-ா-ா-ஸ்ரீ S. சோமசுந்தரபாரதியாரவர்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ்ச்சங்ககலாசாலைத் தலைமையாசிரியர் ஸ்ரீமத் திரு. நாராயணயங்காரவர்கள் தமிழ்த்தொண்டு புரிந்துவந்திருப்பதற்கு மகிழ்ந்து' பலகனவாண்களாலுதவப்பட்டுக் கூடுதலான ரூ. 1500-க்கு மேலும் என்ன பொற்கிழியைச் சால்வையுடன் சங்கத்தலைவரவர்கள் கொடுக்க வாங்கி மாட்சிமைதங்கிய கவர்னரவர்கள் பரிசளித்தார்கள். பரிசெபற்ற தலைமையாசிரியரவர்கள் மாட்சிமைதங்கிய கவர்னரவர்களை வாழ்த்தி, தாம் சொல்லக்கருதி யெழுதிய பத்திரிகையைச் சங்கத்தின் உப-அக்கிராசஞ்சிபதி ஸ்ரீமத் T. C. ஸ்ரீ வாஸ்ப்யங்காரவர்களிடம் கொடுக்க அவர்கள் கெம்பிரமான தொனியுடன் படித்தார்கள்.

இன்பு சங்கப்புத்தகசாலையின் அபிவிருத்திக்காக, மதுரை புஸ்தக வியாபாரம் மகா-ா-ா-ஸ்ரீ இ. மா. கோபாலகிருஷ்ணகோனாரவர்கள் முன்வந்து ரூ. 2000 சங்கத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வாக்களித்திருப்பது மாட்சிமைதங்கிய கவர்னரவர்களால் சபையில் வெளியிடப்பட்டது.

கடைசியாக, மாட்சிமைதங்கிய கவர்னரவர்கள் சங்கத்தார் செய்த உபசாரங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கெறுவங்களுக்கும் வந்தனம் கூறி, சென்னை லெஜிஸ்லெட்டிடில் கவுன்லில் அங்கத்தினராகவும், இராமநாதபுரம் ஜில்லாபோர்டுத்தலைவராகவும், தமிழ்க்கல்விப் போதீகாராக வழிருந்து மிகுந்தநன்மைகள் செய்துள்ள சென்ற இராமநாதபுரம்ராஜா அவர்களின் திருவாருவப்படத்தைத் திறந்ததால் தாம்மிகுந்த சங்கதாலை மடைவதாகத் தெரிவித்தார்கள்.

தமிழ்க்கல்வியியலிருத்தி சம்பந்தமாகத் தமிழ்ச்சங்கம் செய்து வரும் முயற்சிகளையும் இதுவரை செய்துள்ள கல்வி கரியங்களையும் மாட்சிமையுள்ள கவர்னரவர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள்.

வருடக்கொண்டாட்டம்.

உருகு

தமிழ்ச்சங்கஸ்தாபனத்தை மிகவும் அண்புடன் பரிபாலித்துவரும் மாட்சிமைதங்கிய இராமநாதபுரம் ராஜா அவர்களுக்கும் மகா-ந-ா-ஸ்ரீ T. C. ஸ்ரீநிவாஸையங்காரவர்களுக்கும் தமிழ்ச்சங்கம் நன்றிபாராட்ட வேண்டுமென்றுசொல்லித் தமிழ்ச்சங்கமின் ஒழும் மேண்மேலும் வளர்ச்சிய டையவேண்டுமென்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்கள். உடனே வாழ்த்துப்பாக்கள் பாடப்பெற்றன. மகா-ந-ா-ஸ்ரீ T. C ஸ்ரீநிவாஸையங்காரவர்கள் வந்தனேபசாரமொழிக்குறி மாட்சிமைதங்கிய கவர்னரவர்களுக்குச் சங்கவித்வாண்களை யறிமுகப்படுத்த, அவர்களும் இன்மொழி கூறிச்சொன்றார்கள். மகா-ந-ா-ஸ்ரீ T. C. ஸ்ரீநிவாஸையங்காரவர்கள் மாட்சிமைதங்கிய கவர்னரவர்களுக்கு வந்தனேபசாரம் சொல்லி வழியனுப்பி வந்து சபையோருக்குச் சந்தனதாம்பூலம் வழங்கப் பெற்றுக்கொண்டு எல்லோரும் போஜுனம்புளியச் சென்றார்கள்.

அன்று பிற்பகலில் மஹாமஹீபாத்தியாய தாக்ஷிணைத்தியகலாநிதி டாக்டர், உ. வே. சாமிநாதையரவர்கள் சபங்காயகாரகவீற்றிருக்க, கும்பகோணம் டவுன்லூஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத், ஊ. சா. வேங்கடராமையரவர்கள் தாம் எழுதிவந்த ‘வேள்ளிலீதியார்’ என்ற பொருளுறையைப் படித்தார்கள். அதுபற்றி, சேதுசமஸ்தான மஹா வித்வான் பாஷாகவிசேகர் ஸ்ரீமத். ரா. ராகவையங்காரவர்கள் சபையோர் மனமகிழுமாறு மிகவும் அளியதொரு பிரசங்கம்செய்து, மின்புத்தகவியாபாரம் ஸ்ரீமான். இ. மர. கோபாலகிருஷ்ணகோனாரவர்கள் 2000 ரூபா. சங்கத்துக்கு நன்கொடையளிப்பதாகச் சொல்லியதை மிகவும் பாராட்டிப் பேசினார்கள்.

பின்பு, ‘தமிழும் தமிழரதுகடமையும்’ என்பது பற்றி திரிச்சிஸென்ஜோஸ்ப்காலேஜ் பண்டிதர் ஸ்ரீமத், நடைசமுதலியாவர்கள் மிகவும் தெளிவாகப்பேசிச்செந்தமிழின் முந்தியதொகுதிகளின் ஆராய்ச்சித் திறங்களையும் ஸ்ரீமத் ரா. இராகவையங்காரவர்களின் புலமையையும் பாராட்டிப் பேசினார்கள்.

பின்பு மதுரை அமெரிக்கன்காலேஜ் பேளதிகாஸ்திர ஆசிரியர், ஸ்ரீமத், N. R. சிருஷ்ணமூர்த்தியையரவர்கள் ‘பேளதிகப்போருள் களீன் நிலைக்களாம்’ என்னும் விஷயமாக அனுக்களின் நாலுக்கங்களைப் பற்றி ஆங்கிலமொழிவிரவாத செவ்விய தமிழ்நடையில் தெளிவாகப் பேசினார்கள்.

சபாநாயகரவர்கள் உபாயிகாங்களின் தகுதிக்கேற்ப அபிப்பிராயங்களிச்சிறப்பித்தார்கள்.

16-8-34 உ அன்று மூற்பகல் எட்டயபுரம் சமஸ்தானம் வியாகாண வித்வான் ஸ்ரீமத். திரு. வி. சாமிஜியங்காரவர்கள் ‘கம்பரும் ஸம்ஸ்கிருத மூம்’ என்ற விஷயமாகப் பிரஸ்கித்தார்கள். அதனால் ‘தேவபாடையி னிக்கதை செய்தவர் மூவர்’ என்று கம்பர் கூறியபடியே அம்மூவர் நாலுமே கம்பராமாயணத்துக்கு முதலுால் என்பது நன்கு விளக்கிறது.

பின்பு பண்டித. அ. கோபாலையரவர்கள் ‘நாட்டுமோழி’ (தேச பாடை) என்ற விஷய மெழுதிப்படித்தார்கள். அதுகொண்டு மூற்காலத்துக் கல்விபயிற்று முறைகளையும், வழக்கங்களையும் இழக்காமல் கணக்கு முதலியவற்றையும் சிறவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென்று காட்டப்பட்டது.

பின்பு, பண்டித, V. S. ராஜஜெனார் அவர்கள் ‘தமிழ்ரைநடை’ என்பதுபற்றி மிகவும் இனிமையாகப் பேசிவிட்டுத் தமிழ்ப்புலவர்களுக்குப் பரிசுளிக்கும் முறைபைப் பாரட்டியுரைத்தார்கள்.

சபாநாயகரவர்கள், பிரசங்கங்களைப்பற்றிய அபிப்பிராயங்களைத் தெரிவித்து முடித்தார்கள்.

அப்போது சங்கத்தின் உபதுக்கிராசனுதிபதியான ஸ்ரீமத். T. C. ஸ்ரீநிவாஸைபங்காரவர்கள் சபையோர்களுக்கும், வித்வான்களுக்கும், தமிழபிமானிகளுக்கும் வந்தனேபசாரம் சொல்லி, சந்தன புஷ்ப தாம்பூலங்கொடுக்க வருஷக்கொண்டாட்டம் இனிது நடைபெற்றுப் பூர்த்தியாயிற்று.

T. K. இராமாநானையங்கார்.

உதவிப்பத்திராசிரியர்.

1934-ஆஸு ஆகஸ்டே 14-ல் (பவ-ஆஸு ஆடி மீ 30-ல்) மாலை
5-மணிக்குக் கூடிய மதுரைத்தமிழ்ச்சங்கத்தின்
காரியநிர்வாகஸபையில் முடிவுசேய்யப்பேற்ற
தீர்மானங்களின் விவரம்.

1. மாட்சிமைதங்கிய கனம் இராமாநாதபுரம் ராஜா R. வின்முகராஜேசவா
நாகநாதஸேதுபதிமஹாராஜா அவர்கள்,-அக்கிராசனுதிபதி.
2. மகா-ஈ-ஈ-ஆர் T. C. ஆரீஷிவாஸையங்கார் அவர்கள், B.A., B.L., M.L.C.,
—உப-அக்கிராசனுதிபதி.
3. ,,, V. S. இராமஸ்வாமி சாஸ்திரியார் அவர்கள், B.A., B.L.,
4. ,,, V. சந்தரமையர் அவர்கள் B.A., B.L.

இவர்கள் வந்திருந்தார்கள்.

தீர்மானங்கள்.

I. 1934-ஆஸு ஏப்ரல்மீ முதல் ஜூலைமீ முடிய உள்ள வரவு செலவு
கணக்குகள் அங்கிகரிக்கலாயின.

II. மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராகவேண்டுமெனக் கோரிய
மதுரை, அட்சௌகேட், மகா-ஈ-ஈ-ஆர் T. கிருஷ்ணஸாமிபாரதி M.A., B.L.,
அவர்களை அங்கத்தினராக அங்கிகரிக்கலாயிற்று.

III. சங்கவருஷோத்ஸவத்தில் வாசிக்கத்தயாரிக்கப்பெற்ற அறிக்கைப்
பத்திரம் அங்கிகரிக்கலாயிற்று.

IV. சிவகெங்கை ஜூயீனிலிருந்து தமிழ்ச்சங்கத்துக்கு மாதந்தோறும்
சந்தா அனுபவியருவதாக மாட்சிமைதங்கிய கனம் சிவகெங்கை ராஜா அவர்கள்
அண்புடன் வாக்களித்திருப்பதற்கு சங்கத்தாரின் வந்தனத்தைத் தெரிவிக்கும்
படி தீர்மானிக்கலாயிற்று.

V. ஆபிஸ் மெமோபிராரம் சங்கவருஷோத்ஸவச்செலவுக்காக பட்டிட
துகைக்குமேல் ரூ. 400 அதிகம் சாங்கிவதை செய்யலாயிற்று.

VI. சங்கவருஷோத்ஸவத்தில் பண்டிட் மகா-ஈ-ஈ-ஆர் திரு. நாராயணை
யங்காரவர்களுக்குப் பொற்கிழி பரிசளித்தல் விவியமாக எழுதிய மெமோ அங்கிகரிக்கப்பெற்றது. சால்லையின் கிரயத்தைச் சங்கத்தினின்றும் கொடுக்கும்படி
தீர்மானிக்கலாயிற்று.

மதுரை.
14—8—'34.

R. Shanmuga Rajeswaran,
அங்கிராசனுதிபதி.

1934-ம் வேஷு ஆகஸ்டே 15 (பவுஸு ஆடிமீ 31) புதன்
கிழமை மதுரைத்தமிழ்ச்சக்கத்தில் கூடிய மதுரைத்தமிழ்ச்
சுங்கமகாசபையோரால் ஆலோசித்துத் தீர்மானிக்கப்
பேற்ற விஷய விவரக்குறிப்பு.

- | | |
|----|--|
| 1 | மகா-ந-ந-பூரி மஹாமஹோபாத்தியாய தாக்ஷினைத்யகலாநிதி Dr. வே.
சாமினாதையரவர்கள். |
| 2 | T. C. ஸ்ரீவாஸையங்கார் அவர்கள் B.A.B.L., M.L.C.
(உப-அக்கிராசனுதிபதி.) |
| 3 | V. சுந்தரமையர் அவர்கள் B.A., B.L.,
(கௌரவ காரியதரிசி.) |
| 4 | ஈ. இராகவையங்கார் அவர்கள் |
| 5 | V. P. சுப்பிரமணியருதவியார் அவர்கள். |
| 6 | திரு. வீ. சாமிஜியங்கார் அவர்கள். |
| 7 | திரு. நாராயணயங்கார் அவர்கள். |
| 8 | S. சோமசுந்தரபாரதி அவர்கள். M.A., B.L. |
| 9 | L. சிருஷ்ணசாமிபாரதி அவர்கள். M.A., B.L. |
| 10 | பண்டித. அ. கோபாலயரவர்கள் |
| 11 | இ. மா. கோபாலகிருஷ்ணகோனரவர்கள். |
| 12 | ஆ. கார்மேகக்கோனர் அவர்கள். |
| 13 | N. R. கிருஷ்ணலூர்த்து ஜியரவர்கள். |
| 14 | M. கடேசமுதவியார் அவர்கள். |
| 15 | செய்விது முஹம்மது ஆலி ம்புவுறவர்கள். |
| 16 | பண்டித. வ. சு. இராஜபீயனர் அவர்கள். |
| 17 | P. R. ஜியாசாமி ஜியரவர்கள் B.A., L.T. |
| 18 | ஊ. சா. வேங்கடராமமையர் அவர்கள். |
| 19 | ஆழ்வாரையங்கார் அவர்கள். |
| 20 | N. R. சுப்பிரமணியசர்மா. |
| 21 | V. S. இராமஸ்வாமிசால்திரியார் அவர்கள். |
| 22 | E. S. வரதராஜையரவர்கள். |
| 23 | உ. நா, அப்பாலாமிஜியரவர்கள். |
| 24 | இரத்தினேச்வரஜியர் அவர்கள். |
| 25 | திருமலைஜுக்கையா அவர்கள். |
| | இவர்கள் வந்திருந்தார்கள். |

மகாசபைத்தீர்மானங்கள்.

உகந்

மகா-ந-ந-ஸ்ரீ மஹாமஹோபாத்தியாய தாழ்வினுத்யகலாஷ்டி
டாக்டர். உ.வே. சுமிநாதையரவர்கள், சபைத்தலைமை வகித்தார்கள்.

தீர்மானங்கள்.

அண்ணுமலை சர்வகலாசாலைக்கு இந்தத்தமிழ்ச்சங்கப் பிரதிதியாக இந்தச் சங்க உபாக்கிராசனுதிபதி ஸ்ரீமான் T. C. ஸ்ரீஷ்வாஸையங்கார் B.A., B.L, M.L.C. அவர்களைத் தெரிந்தெடுக்கலாயிற்று.

பிரேரேபகர்: மகா-ந-ந-ஸ்ரீ S. சோமசுந்தரபாரதி M. A. B. L. அவர்கள்

ஆமோதகர்: மகா-ந-ந-ஸ்ரீ M. நடேசமுதலியார் அவர்கள்

எல்லோராலும் ஏகமனதாக அங்கீகரிக்கலாயிற்று.

இனிச் சர்வகலாசாலைகள் முதலிய வேறு கழகங்களுக்கு இந்தச்சங்கப் பிரதிதிகள் தேர்ந்தெடுக்கச் சந்தர்ப்பம் ஏற்படும்போது, சங்க மகாசபை கூட்டும் அவசியமில்லாமலே அங்கத்தினர்களுக்கு அபேக்ஷகர்கள் பெயர்கள் குறித்த சிட்டுக்களை அனுப்பி அபிப்பிராயத்தைக்குறித்து வாங்கிப் பெரும்பாலோ ரால் நியமிக்கப்படுவதற்கே தேர்ந்தெடுக்க வேணுமென்றும், இதைநடத்துவதற்கான நிர்வாகமுறைகளை ஏற்படுத்தி நடத்தவேண்டுமென்றும் தீர்மானிக்கலாயிற்று.

பிரேரேபகர்: மகா-ந-ந-ஸ்ரீ S. சோமசுந்தரபாரதி M. A. B. L. அவர்கள்.

ஆமோதகர்: மகா-ந-ந-ஸ்ரீ M. நடேசமுதலியார் அவர்கள்.

எல்லோராலும் ஏக மனதாக அங்கீகரிக்கலாயிற்று.

இந்தச்சங்கத் தனித்தமிழ்ப்பயில்களில் இப்போதுள்ளபடியே ஏழூபாட வினாப்பத்திரங்கள் இருக்கவேண்டுமென்றும், ஆனால் அவைகளை இலக்கண வினாப்பத்திரம் 2, செய்யுளியற்றல் வினாப்பத்திரம் 1, ஆக மூன்று வினாப்பத்திரங்களும் முதல் வகுப்பும், செய்யுட்பாட இலக்கிய வினாப்பத்திரம் 2, வசன பாடவினாப்பத்திரம் 1, வசனக்கட்டுரைவினாப் பத்திரம் 1 ஆக நான்குவினாப் பத்திரங்களும் இரண்டாவது வகுப்புமாக இருவகுப்பாகவைத்து, தனித்தனி ஏழு வினாப்பத்திராவிடைகள் சம்பந்தமாயும் 25% அம்சமும், ஒவ்வொருவகுப்புக் குள்ள பத்திரங்களின் மொத்தத்தில் 38 $\frac{1}{2}$ % அம்சமும், இருபெருவகுப்புக் கேர்த்து மொத்தத்தில் 40% அம்சமும் வாங்குபவர்களே தேர்ந்தவர்களாகக் கருதப்படுவார்களென்றும் தீர்மானிக்கலாயிற்று.

உக்கு

செந்தமிழ்

பிரேரோபகர்: மகா-ந-ந-பூரி S. சோமசுந்தரபாரதி M. A., B. L., அவர்கள்.

ஆமோதகர்: மகா-ந-ந-பூரி ராவல்ஸாஹிப், V, P, சுப்பிரமணிய முதலியார் அவர்கள்.

எல்லோராலும் ஏகமன்தாக அங்கீகரிக்கலாயிற்று.

இப்பொழுது Temporary காரியதரிசியாக இருக்கிற மகா-ந-ந-பூரி V. சுந்தரமையர் B.A., B.L., அவர்களை இச்சங்கத்தின் கௌவகாரியதரிசியாக இருக்கும்படி தீர்மானிக்கலாயிற்று.

பிரேரோபகர்: மகா-ந-ந-பூரி S. சோமசுந்தரபாரதி M. A., B. L., அவர்கள்.

ஆமோதகர்: மகா-ந-ந-பூரி M. எடேசமுதலியார் அவர்கள்.

எல்லோராலும் ஏகமன்தாக அங்கீகரிக்கலாயிற்று.

மதுரைத்தமிழ்ச்சங்கம் }
15—8—34. }

வே. சாமிநாதையர்,
சபைத்தலைவர்.